



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 7]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 19, 2025  
Maasi 7, Kurothi, Thiruvalluvar Aandu-2056

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	Pages.		Pages.
<b>வணிகவரி மற்றும் பதிவுத் துறை</b>		<b>பொதுத் துறை</b>	
1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் தனி அலுவலர் (Special Officer) நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .	148	2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" .. .. .	154
<b>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை</b>		<b>TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT</b>	
Labour Courts for Adjudication .. .. .	148-153	Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act:- Archaeology – Sculpture Well at Punjai Uthukkuli Village, Uthukkuli Taluk, Tiruppur District etc., .. .. .	154-159
<b>LAW DEPARTMENT</b>			
Tamil Nadu Dr. Ambedkar Law University Act.—Nomination of Member of Legislative Assembly .. .. .	154		

## NOTIFICATIONS BY GOVERNMENT

## வணிகவரி மற்றும் பதிவுத் துறை

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்பிரிவு 34-A-ன் கீழ் "தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்" (பதிவு எண்.9/1938-39) என்ற சங்கத்தினை நிர்வகிக்க தனி அலுவலர் (Special Officer) நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (2டி) எண் 17, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த் துறை, 27 ஜனவரி 2025, தை 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

No.II(2)/CTR/143/2025.— 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. M. சத்திய பிரியா, தென் சென்னை மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), உதவிப் பதிவுத்துறை தலைவர் நிலை என்பவரை "தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்" (பதிவு எண்.9/1938-39) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 27.01.2025 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

## பிரஜேந்திர நவந்தி,

அரசு முதன்மைச் செயலாளர்.

## தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

## Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை.

[அரசாணை (டி) எண்.898, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/144/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நல சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறு பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

## எழுவினா

மனுதாரர் திரு. V.மலைச்சாமி, ஓட்டுனர் (பணிஎண். 99டிஆர்4084) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். தஅபோக/புது/டிஎஸ்/டி3188, 21.10.2013 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை திரண்ட பயனுடன் 06 மாத காலத்திற்கு தள்ளி வைத்தும், தற்காலிக பணி நீக்க காலமான 10.02.2012 முதல் 10.03.2012 வரை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கப்பட்ட தண்டனை உத்தரவினை

இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா ? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.903, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/145/2025.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நல சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறு பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

## எழுவினா

மனுதாரர் திரு. V.மலைச்சாமி, ஓட்டுனர் (பணி எண். 99டிஆர்4084) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். தஅபோக/கும்ப/புது/டிஎஸ்/டி3/0080/2017, 27.08.2018 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை திரண்ட பயனில்லாமல் ஒரு வருடம் தள்ளி வைத்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து 03 நாட்களை (15.02.2017 - 17.02.2017) தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கப்பட்ட தண்டனை உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா ? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.912, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/146/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நல சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிந்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிந்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. V.மலைச்சாமி, ஓட்டுனர் (பணி எண். 99DR4084) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். தஅபோக/கும்ப/புது/டிஎஸ்/ஏ3/1690/2016, 05.01.2018 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை திரண்ட பயனில்லாமல் ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து 3 நாட்களை (02.08.2016 – 04.08.2016) தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கப்பட்ட தண்டனை உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா ? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிந்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#### தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், லால்குடி கிளை, திருச்சி.

[அரசாணை (டி) எண்.901, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/147/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், லால்குடி கிளை, திருச்சி என்ற நிர்வாகத்திற்கும் கோயமுத்தூர், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிந்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிந்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிந்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. D.செல்வராஜ், நடத்துநர் (பணி எண். 18253/15C644) என்பவருக்கு 14.06.2019 அன்று ஆப்சென்ட் போடப்பட்டு ஒரு நாள் சம்பளப்பிடித்தம் செய்தது மற்றும் நிருவாகத்தின் அலுவலக ஆணை எண். தஅபோக/கும்ப/திருச்சி/டி6/6307/2019, 08.07.2019 நாளிட்ட உத்தரவில் ரூ.100-ஐ அபராதத் தொகையாக பிடித்தம் செய்து உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து, அதனால்

மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை முறையாக கணக்கிட்டு வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா ? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிந்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#### தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், காரைக்குடி.

[அரசாணை (டி) எண்.902, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/148/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், காரைக்குடி மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) காரைக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிந்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிந்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிந்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு.D.சரத்குமார், நடத்துநர் (பணி எண். 17CR3531) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். TNSTC/KKD/DS-1551/TFC05/D5-252/2021, நாள் 11.01.2022-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வை 3 ஆண்டு காலத்திற்கு அதன் கூட்டு விளைவுடன் தள்ளி வைத்து வழங்கிய தண்டனை உத்தரவை ரத்த செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிந்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#### தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி மண்டலம்.

[அரசாணை (டி) எண்.908, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/149/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) என்ற

தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. M. அய்யர், நடத்துநர் (பணி எண். 08CR564 / 16534) என்பவருக்கு நிர்வாகம் பிறப்பித்த அலுவலக ஆணை எண். தஅபோக/கும்ப/திருச்சி/டி2/3452/2011, 13.08.2014 நாளிட்ட உத்தரவின்படி ஊதிய உயர்வை 18 மாத காலத்திற்கு கூட்டு விளைவுடன் தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து நாட்களை பணி நாட்களாக வரைமுறைப்படுத்தி மனுதாரருக்கு கிடைக்கக் கூடிய அனைத்து பணப்பலன்களும் கிடைத்திட தகுந்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்கக் கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#### தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட், மதுரை.

[அரசாணை (டி) எண்.897, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/150/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு நிர்வாகம் TNSTC தொழிலாளர் நல சங்கம். திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு. K.P.S. தாமரை, ஓட்டுநர் (பணி எண். DR 10552) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். ஓநது/3/உசிலை/39, நாள் 15.04.2010-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து

வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய பணிபலன் மற்றும் பணப்பலன்கள் உரிய வட்டியுடன் திரும்ப கிடைக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.899, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/151/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம். சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை. தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு. E. பொன்னாஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு நிர்வாகம் தனது உத்தரவு எண். ஓநது/D7/பு/CR/1333, நாள் 31.05.2012-இன்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்துள்ள தண்டனையினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.900, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/152/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்



கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு.எ.பொன்றாஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு நிர்வாகம் தனது உத்தரவு எண். ஒநது/D5/தேக/CR/386, நாள் 17.08.2013-இன்படி அடிப்படை சம்பளத்தை மூன்று நிலைகள் கீழிறக்கம் செய்து அது இரண்டு ஆண்டுகள் தொடரவும் அந்த இரண்டு ஆண்டுகளுக்கும் ஊதிய உயர்வு இல்லை என்றும் குறிப்பிட்டு நிர்வாகம் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.904, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/153/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம். மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு.வ.பிரபு, ஓட்டுநர் (பணிஎண்.DR15412) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். ஒநது/D1/சிபு/2384, நாள் 19.08.2022-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய பணிபலன் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.905, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/154/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கம், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு.எ.பொன்றாஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு 20 ஆண்டுகள் பணி பூர்த்தி செய்த மே 2010-ல் வழங்கப்பட வேண்டிய சர்வீஸ் வெயிட்டேஜை 4 ஆண்டுகள் காலதாமதம் செய்து நிர்வாகத்தால் 2014-ல் வழங்கப்பட்டதை மாற்றி மே 2010-ல் இரண்டாவது வெயிட்டேஜ் வழங்குமாறும், ஆய்வு பயன்கள் முறையே 2-வது ஆய்வு பயன்கள் நவம்பர் 2002-லும், 3-வது பிப்ரவரி 2010-லும், 4-வது 2017-லும் மற்றும் 5-வது மே 2022-லும் மாற்றியமைத்து சம்பள நிலைகளை உயர்த்தி உரிய தேதிகளில் நிர்ணயம் செய்து சம்பள நிலைகளுடன் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.907, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/155/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடி). மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. G. ஸ்ரீரங்கராஜன், ஓட்டுனர் (பணி எண். DR 17266) நிர்வாகத்தின் உத்தரவு எண். ஓநது/D3/பொன்/5427, நாள் 18.01.2022-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 30.07.2021-ம் தேதி முதல் 28.08.2021-ம் வரையிலான காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதியும், விபத்திற்கான சேதாரத்தொகை ரூ.4000/-ல் 5% ரூ.200/-ஐ சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்கிய தொகையை திரும்ப அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.909, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/156/2025—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் SVS—AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. E. பொன்னாஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு நிர்வாகம் தனது உத்தரவு எண். ஓநது/D7/புரு/CR/1333, நாள். 31.05.2012-இன்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்துள்ள தண்டனையினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.910, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/157/2025—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட் மதுரை என்ற

நிர்வாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. M. அர்ச்சுனன், நடத்துநர். (பணி எண். CR.16663) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். ஓநது/D3/உசிலை/2418. தேதி 22.11.2018-ன்படி கடுமையான பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்து வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.911, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/158/2025—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்துக் தொழிலாளர் சங்கம் (சிஐடி) காரைக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. A. சுரேஷ்குமார், ஓட்டுநர் (பணி எண். DR14618) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். ஓநது/D3/உசிலை/2561. நாள். 31.07.2020-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து 06.02.2019-ம் தேதி முதல் 07.03.2019-ம் வரையிலான காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.17, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 7 ஜனவரி 2025, மார்ச்சு 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/159/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சில்டி), மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு.N.மலைச்சாமி, ஓட்டுநர் (பணிஎண்.DR 16499) நிர்வாகம் தனது உத்தரவு எண். ஓநது/D3/நகர்/DR/3823, நாள் 20.08.2018-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.18, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 7 ஜனவரி 2025, மார்ச்சு 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/160/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு நிர்வாகத் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு.A.செந்தில்குமார், நடத்துநர், (பணி எண். CR.16769) என்பவருக்கு நிர்வாகம் தனது உத்தரவு எண். ஓநது/D3/ உசிலை/2765, தேதி 22.11.2021-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வினை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி (W. o.c. effect) நிறுத்தம் செய்தும், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக, ஏற்கனவே தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 10.02.2020 முதல் 10.03.2020-ம் தேதி வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் உத்தரவிட்டதை ரத்து செய்து உரிய பணிபலன்கள் மற்றும் பணப்பலன்களை உரிய வட்டியுடன் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.906, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்ச்சு 12, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/161/2025— அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு.P.அழகர்சாமி (பணி எண் DR5997) என்ற ஓய்வு பெற்ற ஓட்டுனரின் ஊதிய உயர்வை ஆறு மாத காலம் தொடர்விளைவுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய உத்தரவு எண். 21446/டிஎல்2/அவிபோக/2017. நாள் 19.09.2018 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொ. வீர ராகவ ராவ்,  
அரசுச் செயலாளர்.



## LAW DEPARTMENT

**Nomination of Member of Legislative Assembly  
under the Tamil Nadu Dr. Ambedkar  
Law University Act.**

[G.O. Ms. No. 12, Law (LS), 20th January 2025, Thai 7,  
Kurothi, Thiruvalluvar Anandu - 2056.]

No.II(2)/LAW/162/2025— Under item (c) of "Class II - Other Members" of sub-section (1) of of section 29 of the Tamil Nadu Dr. Ambedkar Law University Act, 1996 (Tamil Nadu Act 43 of 1997), the Governor of Tamil Nadu hereby nominates Thiru A. Krishnaswamy, Member of Legislative Assembly, Poonamallee Constituency as a member of the Academic Senate of the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai.

S. GEORGE ALEXANDER,  
Secretary to Government.

**பொதுத் துறை**

No. II(2)/PULO/163/2025.—

[சட்டம் மற்றும் ஒழுங்கு - பதக்கம் - 2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்"- 26.01.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.]

[அரசாணை (நிலை) எண் 92, பொது (சட்டம்) (ம) ஒழுங்கு சித் துறை, 23 ஜனவரி 2025, தை 10, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

படிக்கப்பட்டது

1. அரசாணை (நிலை) எண்.795, பொது (சட்டம்) (ம) ஒழுங்கு.சித் துறை, நாள் 16.06.2000.
2. அரசு கடிதம் எண்.2600/ச(ம)ஒ.சி/2024, பொது (சட்டம்) (ம) ஒழுங்கு.சித் துறை, நாள் 24.10.2024 மற்றும் 05.11.2024.

**ஆணை: எண் 92, பொது (சட்டம்) (ம) ஒழுங்கு சித் துறை, 23 ஜனவரி 2025.**

பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்ட திரு.கோட்டை அமீர் அவர்களின் பெயரால் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" என்ற பதக்கம் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க மூலம் பூசப்பட்டு இருக்கும். இது தவிர ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்)-க்கான வரைவு கேட்புக் காசோலையும், சான்றிதழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

2. 2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தினை" மதநல்லிணக்கத்திற்காக பணியாற்றிய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.எஸ்.ஏ.அமீர் அம்சா. த/பெ. திரு. எஸ். அப்பாஸ் அலி அவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. திரு. எஸ்.ஏ. அமீர் அம்சா அவர்களுக்கு

26.01.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது "கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்க இதன் மூலம் அரசால் ஆணையிடப்படுகிறது.

3. இதனை தமிழ்நாடு அரசு பதிவிதழில் (Tamil Nadu Government Gazette) வெளியிடுமாறு இயக்குநர். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னை-2 அவர்கள் அரசால் அறிவுறுத்தப்படுகிறார்.

(ஆளுநரின் ஆணைப்படி)

**ரீட்டா ஹரிஷ் தக்கர்,**  
அரசு செயலாளர்.

**TOURISM, CULTURE AND RELIGIOUS  
ENDOWMENTS DEPARTMENT**

**Notifications under the Tamil Nadu Ancient and  
Historical Monuments and Archaeological Sites  
and Remains Act.**

**Archaeology – Sculpture Well at Punjai Uthukkuli  
Village, Uthukkuli Taluk, Tiruppur District under the Act**

[G.O. Ms. No.53, Tourism, Culture and Religious  
Endowments (MA-2), 27th January 2025, தை 14,  
குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

No.II(2)/TCRE/164/2025— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/38/2024, published at pages 556 to 557 of Part-II-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 18th September 2024 as required under sub-section (1) of section 3 of the said Act.

**THE SCHEDULE**

1.	State	Tamil Nadu
2.	District	Tiruppur
3.	Taluk	Uthukkuli
4.	Village Name	Punjai Uthukkuli
5.	Village Number	79
6.	Name of the Monument	Sculpture Well
7.	Location	This monument (Sculpture Well) is located on the way to Kathithamalai Murugan Temple at Punjai Uthukkuli Village and locally it is known as Nandavana Kinaru. Which is 58.0 Kms from Coimbatore Airport, 16.0 Kms from Tiruppur Railway Station, 3.0 Kms from Uthukkuli Railway Station, and 1.0 Kms from Uthukkuli Bus Stop.



8.	Revenue Survey Number in which monument exist	116
9.	Total Extent	0.59.0 Ares
10.	<b>Area required for Protection</b> (a) Revenue Survey Number	116
	(b) Extent	Length 25 m x Width 20 m = 500 Sq.m
	(c) Ownership	Government Purambokku - Road
11.	<b>Area required for approach road</b> (a) Revenue Survey Number	-----
	(b) Extent	-----
	(c) Ownership	-----

**12. Respective Boundaries**

Side	Revenue Survey Number	Ownership
North	116	Government Purambokku - Road
South	116	Government Purambokku - Road
East	116	Government Purambokku - Road
West	116	Government Purambokku - Road

**முடிவு அறிவிக்கை**

[அரசாணை (நிலை) எண் 53, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 27 ஜனவரி 2025, தை 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின், 18.09.2024 நாள்ிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 556-557-ல், எண்.11(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்/38/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

**விவர அட்டவணை**

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	திருப்பூர்
3.	வட்டம்	ஊத்துக்குளி

4.	கிராமம் பெயர்	புஞ்சை ஊத்துக்குளி
5.	கிராமம் எண்	79
6.	நினைவுச்சின்னத்தின் பெயர்.	நந்தவனக்கிணறு
7.	அமைவிடம்	இந்த நினைவுச் சின்னம் கோவை விமான நிலையத்திலிருந்து 58.0 கி.மீ, திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ, ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 3.0 கி.மீ, ஊத்துக்குளி பேருந்து நிலையத்திலிருந்து 1.0 கி.மீ. தொலைவில் புஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் கதித்த மலை முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது உள்ளூர் மக்களால் நந்தவனக்கிணறு என்று அழைக்கப்படுகிறது.
8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	116
9.	மொத்த பரப்பு	0.59.0 ஏர்ஸ்
10.	<b>பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு</b> (அ) வருவாய் நில அளவை எண்	116
	(ஆ) பரப்பு	நீளம் 25 மீ x அகலம் 20 மீ = 500 ச.மீ
	(இ) உரிமத்துவம்	அரசு புறம்போக்கு - சாலை
11.	<b>தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள்</b> (அ) வருவாய் நில அளவை எண்	-----
	(ஆ) பரப்பு	-----
	(இ) உரிமத்துவம்	-----

**12. சம்பந்தப்பட்ட எல்லைகள்**

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமத்துவம்
வடக்கு	116	அரசு புறம்போக்கு - சாலை
தெற்கு	116	அரசு புறம்போக்கு - சாலை
கிழக்கு	116	அரசு புறம்போக்கு - சாலை
மேற்கு	116	அரசு புறம்போக்கு - சாலை

**Archaeology – Musical Stone Mandapam at Dharapuram South Village, Dharapuram Taluk, Tiruppur District under the Act.**

[G.O. Ms. No.54, Tourism, Culture and Religious Endowments (MA-2), 27th January 2025, தை 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

No.II(2)/TCRE/165/2025— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/34/2024, published at pages 472 to 477 of Part-II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 21st August 2024 as required under sub-section (1) of Section 3 of the said Act.

**THE SCHEDULE**

1.	State	Tamil Nadu
2.	District	Tiruppur
3.	Taluk	Dharapuram
4.	Village Name	Dharapuram South
5.	Village Number	68
6.	Name of the Monument	Musical Stone Mandapam
7.	Location	This monument (Musical Stone Mandapam) is located at Dharapuram Town. Which is 78.0 Kms from Coimbatore Airport, 50.0 Kms from Tiruppur Railway Station, 34.0 Kms from Palani Railway Station, and 1.5 Kms from Dharapuram Bus Stop.
8.	Revenue Survey Number in which monument exist	Town Survey No.556/1
9.	Total Extent	3635 Square Meter
10.	<b>Area required for Protection</b> (a) Revenue Survey Number	Town Survey No.556/45
	(b) Extent	153.8 Square Meter
	(c) Ownership	Government Purambokku - Uttara Veeraraghava Swamy Temple Street

11.	<b>Area required for approach road</b> (a) Revenue Survey Number	-----
	(b) Extent	-----
	(c) Ownership	-----

**12. Respective Boundaries**

Side	Revenue Survey Number	Ownership
North	Ward No.2 Black No.2 T.S.No.7/6B	Ismail and 1 (one) People
South	Ward No.2 Black No.10 T.S.No.556/1	Government Purambokku - Uttara Veeraraghava Swamy Temple Street
East	Ward No.2 Black No.2 T.S.No.7/6B	Nagalakshmi
West	Ward No.2 Black No.2 T.S.No.7/6A	Abbas Ali and 16 (Sixteen) People

**முடிவு அறிவிக்கை**

[அரசாணை (நிலை) எண் 54, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 27 ஜனவரி 2025, தை 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின், 21.08.2024 நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழில்**, பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 472-477-ல், எண்.II(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்/34/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

**விவர அட்டவணை**

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	திருப்பூர்
3.	வட்டம்	தாரபுரம்
4.	கிராமம் பெயர்	தாரபுரம் தெற்கு
5.	கிராமம் எண்	68
6.	நினைவுச்சின்னத்தின் பெயர்.	கல்இசை மண்டபம்

7.	அமைவிடம்	கோவை விமான நிலையத்திலிருந்து 78.0 கி.மீ, திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 50 கி.மீ, பழனி ரயில் நிலையத்திலிருந்து 34.0 கி.மீ, தாரபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் தாரபுரத்தில் இக்கல்இசை மண்டபம் அமைந்துள்ளது.
8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	நகர அளவை எண்.556/1
9.	மொத்த பரப்பு	3635 சதுர மீட்டர்
10.	பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் (ஆ) பரப்பு (இ) உரிமத்துவம்	நகர அளவை எண்.556/45 153.8 சதுர மீட்டர் அரசு புறம்போக்கு - உத்தரவீரராகவ சுவாமி கோயில் தெரு
11.	தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள் (அ) வருவாய் நில அளவை எண் (ஆ) பரப்பு (இ) உரிமத்துவம்	----- ----- -----

12. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமத்துவம்
வடக்கு	வார்டு எண்.2 பிளாக் எண்.2 நகரளவை எண்.7/6B	இஸ்மாயில் மற்றும் 1 நபர்
தெற்கு	வார்டு எண்.2 பிளாக் எண்.10 நகரளவை எண்.556/1	அரசு புறம்போக்கு - உத்தரவீரராகவ சுவாமி கோயில் தெரு
கிழக்கு	வார்டு எண்.2 பிளாக் எண்.2 நகரளவை எண்.7/6B	நாகலஷ்மி
மேற்கு	வார்டு எண்.2 பிளாக் எண்.2 நகரளவை எண்.7/6A	அப்பாஸ் அலி மற்றும் 16 நபர்கள்

### Archaeology – Announcement - 2022-2023 – Cave Temple at Aathivilai Village, Kalkulam Taluk, Kanniyakumari District under the Act.

[G.O. Ms. No.61, Tourism Culture and Religious Endowments (MA-2), 30th January 2025, தை 17, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

No.II(2)/TCRE/166/2025— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/43/2024, published at pages 657 to 662 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 30th October 2024 as required under sub-section (1) of section 3 of the said Act.

#### THE SCHEDULE.

1.	State	Tamil Nadu
2.	District	Kanyakumari
3.	Taluk	Kalkulam
4.	Village Name	Aathivilai
5.	Village Number	Old Village Number:- 43 New Village Number:- 18
6.	Name of the Monument	Cave Temple
7.	Location	This Cave Temple (monument) is located 13.5 kms of South - Western direction away from the Nagercoil Railway Junction Via Eraniel main road at Aathivilai Village near Sivagiri Hillock
8.	Revenue Survey Number in which monument exist	402
9.	Total Extent	3.30.59 Hectares Ares
10.	<b>Area required for Protection</b> (a) Revenue Survey Number (b) Extent (c) Ownership	402/19 0.44.0 Ares Government Poramboke Land
11.	<b>Area required for approach road</b> (a) Revenue Survey Number (b) Extent (c) Ownership	----- ----- -----



## 12. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	402/20	Purushottaman Nair
	403/1	Government Land
	403/3	Sankarapillai and 2 (Two) People
	403/4A	Narayanavadvu
	403/4B	Abhishek
South	402/21	Krishnapillai and Rajakumaran
East	401/3	Madhusuthanpillai
	401/4	Bhavanipillai
	401/5	Purushottaman Nair
	401/10	Sriram
	402/22A	Chellappan and Pravin
	402/22C	Chellappan and Pravin
	402/22B	Prabhakaran
West	402/1	Mathevaiyar and 8 (Eight) People
	402/17	Kumarapillai
	402/18	Krishnadas and 2 (Two) People

## முடிவு அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 61, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 30 ஜனவரி 2025, தை 17, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின், 30.10.2024 நாள்ிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 657-662-ல், எண்.11(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்/43/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

## விவர அட்டவணை

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	கன்னியாகுமரி
3.	வட்டம்	கல்குளம்
4.	கிராமம் பெயர்	ஆத்திவிளை
5.	கிராமம் எண்	பழைய கிராம எண். 43, புதிய கிராம எண். 18
6.	நினைவுச்சின்னத்தின் பெயர்.	குகைக்கோயில்
7.	அமைவிடம்	இக்குகைக் கோயிலானது ( நினைவுச்சின்னம் ) நாகர்கோவில் இரயில்வே சந்திப்பில் இருந்து இரணியல் பிரதான சாலை வழியாக தென்மேற்கு திசையில் 13.5 கி.மீ. தொலைவில் சிவகிரி மலைக்கு அருகில் ஆத்திவிளை கிராமத்தில் அமைந்துள்ளது.
8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	402
9.	மொத்த பரப்பு	3.30.59 ஹெக்டேர்ஸ். ஏர்ஸ்
10.	பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண்	402/19
	(ஆ) பரப்பு	0.44.0 ஏர்ஸ்
	(இ) உரிமத்துவம்	அரசு புறம்போக்கு நிலம்
11.	தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள் (அ) வருவாய் நில அளவை எண்	-----
	(ஆ) பரப்பு	-----
	(இ) உரிமத்துவம்	-----

## 12. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமத்துவம்
வடக்கு	402/20	புருஷோத்தமன் நாயர்
	403/1	அரசு நிலம்
	403/3	சங்கரபிள்ளை மற்றும் 2 நபர்கள்
	403/4A	நாராயணவடிவு
	403/4B	அபிஷேக்

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமத்துவம்
தெற்கு	402/21	கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ராஜகுமாரன்
கிழக்கு	401/3	மதுகுதன்பிள்ளை
	401/4	பவானிபிள்ளை
	401/5	புருஷோத்தமன் நாயர்
	401/10	மூரீராம்
	402/22A	செல்லப்பன் மற்றும் பிரவின்
	402/22C	செல்லப்பன் மற்றும் பிரவின்
	402/22B	பிரபாகரன்

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமத்துவம்
மேற்கு	402/1	மாதேவன் மற்றும் 8 நபர்கள்
	402/17	குமாரபிள்ளை
	402/18	கிருஷ்ணதாஸ் மற்றும் 2 நபர்கள்

சுந்தர மோகன். B,  
அரசு முதன்மைச் செயலாளர்.